அம்பகமுவ பிரதேச சபை

நுவரஎலிய மாவட்டம்

---

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல்

2017 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 மார்ச் 29 ஆந் திகதி கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் அந்நிதிக்கூற்றுக்கள் தொடர்பான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை 2018 செப்தம்பர் 17 ஆந் திகதி தலைவருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

1.2 அபிப்பிராயம்

இவ்வறிக்கையின் 1.3 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் தவிர, நிதிக்கூற்றுக்களில் 2017 திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு அம்பகமுவ பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அவற்றின் நிதிச் செயற்பாடுகளும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமை ஒன்றினை வெளிப்படுத்துகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்

1.3 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

1.3.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

(அ) ரூபா 321,900 தொகையான டுப்ளோ பிரதி இயந்திரமொன்றை அலுவலக உபகரணங்களின் கீழ் நிலையான சொத்தாகவும் பொது களஞ்சியத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டமை சரி செய்வதற்காக அப்பெறுமதியில் திரண்ட நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டு களஞ்சிய இருப்புக் கணக்கு வரவு வைப்பதற்குப் பதிலாக மூலதன ஈடுபாட்டின் வருமானப் பங்களிப்பு கணக்கு வரவு வைக்கப்பட்டு களஞ்சிய இருப்புக் கணக்கு செலவு வைக்கப்பட்டமையால் அப்பெறுமதியால் மூலதன ஈடுபாட்டிற்கு வருமானத்தினால் பங்களிப்பு கணக்கு குறைவாகவும் திரண்ட நிதியம் கூடுதலாகவும் நிதிக்கூற்றுக்கள் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ) மீளாய்வாண்டில் வீதவரி மற்றும் வரி வருமானம் ரூபா 299,056 கூடுதலாக காண்பிக்கப்பட்டமை சீராக்குவதற்காக திரண்ட நிதியக் கணக்கு வரவு வைக்கப்பட்டு கடன்பட்டோர் கணக்கு செலவு வைக்கப்பட வேண்டிய போதிலும், வீதவரி மற்றும் ஏக்கர் வரி வருமானக் கணக்கு வரவு வைக்கப்பட்டு திரண்ட நிதியக் கணக்கு செலவு வைக்கப்பட்டமையால் அப்பெறுமதியால் கடன்கொடுத்தோர் மற்றும் திரண்ட நிதியம் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.

(இ) தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஏற்பாடுகளில் 2015 ஆம் ஆண்டில் பாடசாலையொன்றுக்கு மடிக் கணனியொன்று வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அதனை வழங்காமல் ரூபா 97,850 கடன்பட்டோர் மற்றும் கடன்கொடுத்தோரின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஈ) கணக்குகளில் ரூபா 17,000 பெறுமதியில் காண்பிக்கப்பட்டிருந்த 2 ஏக்கர் அளவிலான அலுவலக காணியின் 1 ரூட் 33 பேர்ச் காணி நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த போதிலும் எஞ்சிய காணியை மீண்டும் மதிப்பீடு செய்யாமல் முழுக்காணியும் சபைக்கு உரித்தென கருதி நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது.

1.3.2 இணக்கஞ் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு சபைக்குச் சொந்தமான ரூபா 734,370 பெறுமதியான 58 கை வண்டில்கள் காணப்பட்ட போதிலும் உள்ளவாறான கைவண்டிகள் அளவு 10 ஆக இருந்தமையால் 48 கைவண்டில்களின் வேறுபாடு காணப்பட்டது.

1.3.3 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

(அ) பெறவேண்டிய கணக்குகள்

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு 01 ஆண்டு 29 ஆண்டுகள் வரையான காலப்பகுதி கடந்திருந்த 02 பெறவேண்டிய கணக்கு மீதிகளின் கூட்டுத்தொகை ரூபா 1,032,291 தொகை அறவிடப்பட வேண்டியிருந்தது.

(ஆ) செலுத்த வேண்டிய கணக்குகள்

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு தீர்வுசெய்யப்படாத 1 ஆண்டு முதல் 06 ஆண்டுகள் வரையான காலப்பகுதி கடந்திருந்த ரூபா 26,578,270 தொகையான செலுத்த வேண்டிய 02 கணக்கு மீதிகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

1.3.4 கணக்காய்விற்கான சான்றுகள் இன்மை

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு தயாரிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களில் ரூபா 123,960,666 ஆன பெறுமதி குறிப்பிடப்பட்டிருந்த 34 ஏக்கர் 02 ரூட் 15 பேர்ச் அளவிலான 40 காணித் துண்டுகளின் பெறுமதி ரூபா 91,374,000 பெறுமதியான 19 ஏக்கர் 02 றூட் 05.78 பேர்ச் இற்குரிய 23 காணிகளின் உரித்துறுதிகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

1.3.5 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடன் இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடன் தொடர்பு	இணக்கமின்மைகள்
(அ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தாபனக் கோவையின் XIX ஆம் அத்தியாயத்தின் 5.6 ஆம் பிரிவு மற்றும் 1987 சனவரி மாதம் 05 ஆந் திகதிய கே.887 ஆம் இலக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு செயலாளரின் சுற்றறிக்கை	சபைக்குரிய 09 அரச இல்லங்களுக்காக சிக்கன வாடகை அறவிடும் போது பிரதான மதிப்பீட்டாளரிடமிருந்து அறிக்கையொன்றும் அமைச்சு செயலாளரின் அங்கீகாரமொன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் 1646 ஆம் இலக்க நிதிப் பிரமாணம்	சபைகுரிய 03 வாகனங்கள் 2017 பெப்ரவரி முதல் திசெம்பருக்கு இடைப்பட்ட மாதங் களுக்குரிய ஓட்டக்குறிப்புகள் கணக்காய்விற்கு சமர்ப்பித்திருக்கவில்லை. அந்த ஓட்டக் குறிப்புக்கள் சமர்ப்பிக்காத காலப்பகுதியில் அவ்வாகனங்களுக்காக எரிபொருளுக்காக ரூபா 786,767 செலவிடப்பட்டிருந்தது.

(இ)	2016 திசெம்பர் 29 ஆந் திகதிய 30/2016 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கை	சபைக்குச் சொந்தமாகக் காணப்பட்ட 10 வாகனங்களுக்குரிய மீளாய்வாண்டில் எரிபொருள் எரிவு பரீட்சிக்கப்பட்டிருக்கவில்லை.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பித்திருந்த நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவினை விஞ்சிய வருமானம் ரூபா 14,899,898 ஆக இருந்ததுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவினை விஞ்சிய வருமானம் ரூபா 9,910,676 ஆகக் காணப்பட்டது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்குரித்தாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மதிப்பிடப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அத்தகவல்கள் நிதிக்கூற்றுக்களுடன் ஒப்பிடும் போது இணக்கமின்மைகள் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

	2017				2016			
வருமான மூலம்	மதிப்பிடப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவைகள்	மதிப்பிடப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்த நிலுவைகள்
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரிகள்	18,290,000	9,142,036	8,659,810	5,256,227	10,496,000	8,481,074	8,493,943	5,190,002
வாடகைகள்	11,094,000	10,718,850	9,088,550	5,033,982	11,515,000	9,594,140	7,997,835	1,807,377
அனுமதிப்பத்திரக் கட்டணங்கள்	6,200,000	3,506,963	3,535,163	182,421	3,800,000	3,886,775	3,886,775	182,421
ஏனைய வருமானம்	10,300,000	-	3,693,355	-	14,900,000	20,553,386	21,870,853	10,616,557
	45,884,000	23,367,849	24,976,878	10,472,630	40,711,000	42,515,375	42,249,406	17,796,357

2.2.2 வீத வரி

மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 3,551,378 மற்றும் ஆண்டின் பட்டியலிடல் ரூபா 6,833,273 என அறவிடப்பட வேண்டிய ரூபா 10,384,651 ஆன வீதவரி வருமானத்தில் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை வீதவரி ரூபா 3,579,491 ஆக இருந்தது. இந்நிலுவை வருமான மீதியில் 46 ஆதனங்களுக்குரிய நிலுவை ரூபா 523,160 ஆக இருந்ததுடன் அந்த ஆதனங்களை இனங்காணாமை, உரித்தாளர்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் ஏனைய சிக்கல்கள் காணப்பட்டமையால் அது தீர்வுசெய்யப்பட்டிருக்கவில்லை.

2.2.3 வாடகை

2003 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கேள்வி அடிப்படையில் வாடகைக்கு வழங்கிய 20 ஆதனங்களுக்குரிய அறவிடப்பட வேண்டிய ரூபா 1,955,155 ஆன நிலுவை வாடகை மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

2.2.4 ஏனைய வருமானம்

நிலுவை நீர்க் கட்டணம்

மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு அறவிடப்பட வேண்டிய ரூபா 2,466,497 ஆன நீர்க்கட்டண வருமானத்தில் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை நீர்க்கட்டணம் ரூபா 1,478,275 ஆக இருந்தது. இந்நிலுவையில் 06 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நீர்க்கட்டணங்களைச் செலுத்தாத பாவனையாளர்கள் இருந்ததுடன் அவ்வாறான 110 பாவனையாளர் களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை ரூபா 749,173 ஆக இருந்தது.

2.2.5 நீதிமன்றத் தண்டப் பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் மீளாய்வாண்டின் 2017 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நீதிமன்றத் தண்டப் பணம் மற்றும் முத்திரைக் கட்டணங்கள் முறையே ரூபா 2,454,247 மற்றும் ரூபா 8,454,613 ஆக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 செயலாற்றுகை

பிரதேச சபைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொது சுகாதாரம், பொது உபயோக சேவைகள் மற்றும் பொதுப் வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல், மக்களின் நல விவகாரங்கள், வசதிகள் மற்றும் நலன்கள் ஆகிய சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் பின்வருமாறு.

(அ) திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவம்

சபை கழிவுப்பொருள் மீள்சுழற்சிக்காக ரிகாட்டன் பிரதேசத்தில் பேணப்பட்டு செல்லும் கழிவுப்பொருள் முகாமைத்துவ நிலையம் தொடர்பாக பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

(i) உற்பத்தி செய்யப்பட்ட 12,000 கி.கி சேதனப் பசளை அளவில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவற்றை விற்பனை செய்வதற்காக வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ii) நிலையத்திற்கு எடுத்து வரப்படும் குறுகிய காலத்தில் சிதைவடையாத கழிவுப்பொருட்கள் மண் இட்டு மூடப்படுத்தல், கழிவுப்பொருள் முகாமைத்துவ நிலைய வளவில் முறையற்ற விதத்தில் வெளியேற்றிய காரணத்தினால் பிரதேசத்தின் நீரேந்து பிரதேசங்கள் அழுக்கடைந்து காணப்பட்டன.

(ஆ) நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள்

நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தொடர்பில் அடைந்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மீளாய்வாண்டில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3.2 முகாமைத்துவத் திறமையின்மை

(அ) 2016 திசெம்பர் 09 ஆந் திகதிய 1997 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரத்தின் பிரகாரம் 2017 ஆம் ஆண்டிற்காக சிறிய அளவிலான மின் நிலையங்களிலிருந்தும் தனியார் தொலைபேசி வானொலி மற்றும் ரூபவாஹினி ஒலிபரப்பு கோபுரங்களிலிருந்து வருடாந்த பெறுமதியின் பிரகாரம் வியாபார வரி அறவிடப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், சபை அதிகாரப்பிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ள 35 சிறிய மின் நிலையங்களிலிருந்தும் 14 தொடர்பாடல் கோபுரங்களிலிருந்தும் ஆண்டினுல் எவ்வித பணமும் அறவிடப்படாமல் இருந்ததுடன் அக்கட்டணங்களை அறவிடுவதற்காக உபவிதிகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) நீர் செயற்திட்டமொன்றுக்காக வழங்கப்பட்டிருந்த ரூபா 783,913 ஆன முற்பணத் தொகை மத்திய மாகாண விவசாய அமைச்சிடமிருந்து மீள் நிரப்பப்பட்டிருக்கவில்லை.

3.3 மனித வள முகாமைத்துவம்

(அ) ஊழியர் வெற்றிடங்கள்

மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு சபையின் 09 பதவிகளில் காணப்பட்ட 32 வெற்றிடங்கள் நிரப்பப்பட்டிருக்கவில்லை.

(ஆ) ஊழியர் கடன்

சபையின் 19 ஊழியர்களிடமிருந்து 01 முதல் 07 வரையான காலப்பகுதி கடந்திருந்த அறவிடப்படாது காணப்படும் கடன் மீ ரூபா 594,323 ஆக இருந்தது.

3.4 செயற்பாட்டு வினைத்திறனின்மை

(அ) நீர் சேவை வழங்கல்

(i) சபையிலிருந்து நீர் வழங்கப்படும் மொத்த பாவனையாளர்களின் எண்ணிக்கை 526 ஆக இருந்ததுடன் அதில் 269 நீர் வழங்கலுக்காக நீர்மானி பொருத்தப்படாமல் பயன்படுத்தும் நீருக்காக ரூபா 200 மாதாந்த நிலையான கட்டணமொன்று அறவிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக சபைக்கு கூடிய வருமானமொன்று அறவிடுவதற்கு உள்ள இயலுமை மற்றும் நீரைச் சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பாவனையாளர் கருத்திற்கொள்ளும் சந்தர்ப்பம் இழக்கப்பட்டிருந்தது.

(ii) சபை புதிய நீர் இணைப்புக்களை வழங்கும் போது மதிப்பீட்டில் நீர்மானிக் கட்டணம் உள்ளடக்கப்பட்டு பணம் அறவிடப்பட்டிருந்த போதிலும் நீர்மானி பொருத்தப்பட்டிருக்கவில்லை.

(iii) புதிய நீர் இணைப்புக்களை வழங்கும் போது அதற்காக தயாரிக்கப்படும் மதிப்பிட்டு பணத்திற்கு மேலதிகமாக வருடாந்த வாடகையாக ரூபா 2,400 அறவிடப்பட்டிருந்த போதிலும் அதனை பாவனையாளர்களின் நீர் கட்டணங்களிலிருந்து கழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(ஆ) ஆதனங்களை மதிப்பிடல்

1988 இன் மே 17 ஆந் திகதிய 1988/22 ஆம் இலக்க உள்ளூராட்சி மன்ற ஆணையாளரின் சுற்றறிக்கையின் பிரகாரம் வீதவரி அறவிடப்படும் பிரதேசங்களில் 05 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் மதிப்பீடு செய்யப்பட வேண்டிய போதிலும், சபையின் ஆதனங்கள் 2010 ஆம் ஆண்டின் பின்னர் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

(இ) ஆதனங்களை குத்தகைக்கு வழங்குதல்

சபையின் சொத்துக்கள் வருடாந்தக் கேள்வி நடைமுறையில் குத்தகைக்கு வழங்கும் போது கேள்விதாரர்களுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை நிபந்தனைகளின் பிரகாரம் குறித்துரைக்கப்பட்ட திகதிகளில் வாடகை அறவிடப்படாமல் இருந்ததுடன், அவ்வாறு உடன்படிக்கையின் பிரகாரம் 03 ஆதனங்களுக்குரிய அறவிடப்படாத வாடகை ரூபா 2,299,166 ஆக இருந்தது. வாடகை தொகை கொடுப்பனவு தவிர்ப்புச் செய்திருந்த குத்தகையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3.5 சொத்துக்கள் முகாமைத்துவம்

(அ) விளைவற்ற மற்றும் குறைப் பயன்பாடுடைய சொத்துக்கள்

சபைக்குரிய மோட்டார் கார் வண்டியொன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் 03 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் ஓட்டத்திலிருந்து அகற்றப்பட்டிருந்ததுடன் திருத்தியமைப்பதற்கு அல்லது கைதவிர்ப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

3.6 இனங்காணப்பட்ட நட்டங்கள்

(அ) நிர்ணயிக்கப்பட்ட திகதியில் வருமான அனுமதிப்பத்திரங்கள் புதுப்பிக்கப்படாமையால் சபைக்குரிய 04 வாகனங்களுக்காக ரூபா 8,500 ஆன தண்டப்பணம் சபை நிதியத்திலிருந்து கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

(ஆ) 2016 ஆம் ஆண்டிற்குரிய பொருள் மெய்மையாய்வின்போது சபைக்குச் சொந்தமான 03 நூலகங்களின் ரூபா 152,789 பெறுமதியான 1696 புத்தகங்கள் காணாமல் போயிருந்ததாக இனங்காணப்பட்டிருந்த போதிலும், அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

(இ) பாரதி முன் பருவ அபிவிருத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக பணக் கொடுப்பனவின் போது பூர்த்தி செய்யப்பட்ட அளவினை மிகைத்து அளவீட்டுப் பத்திரத்திலும் பட்டியல் பத்திரத்திலும் வேலை அளவினை உள்ளடக்கி ரூபா 8,820 தொகை கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

(ஈ) பெயர் ஸ்டார் முன் பள்ளி அபிவிருத்தி நிலையத்தின் நிர்மாணத்திற்காக பணக் கொடுப்பனவின் போது பூர்த்தி செய்யப்பட்ட அளவினை மிகைத்து அளவீட்டுப் பத்திரத்திலும் பட்டியல் பத்திரத்திலும் வேலை அளவினை உள்ளடக்கி ரூபா 5,437 தொகை கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

(உ) முன்பள்ளி அபிவிருத்தி நிலையமொன்றின் வலை வேலியை நிர்மாணிப்பதற்காக கொடுப்பனவு செய்யும் போது பூர்த்தி செய்யப்பட்ட அளவினை மிகைத்து அளவீட்டுப் பத்திரத்திலும் பட்டியல் பத்திரத்திலும் வேலை அளவினை உள்ளடக்கி ரூபா 5,437 தொகை கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

3.7 ஒப்பந்த நிர்வாகம்

முன்பள்ளி அபிவிருத்தி நிலையமொன்றின் நிர்மாணப் பரிசோதனையின் போது கட்டிடத்திற்காக பொருத்தப்பட்டிருந்த வலன்ஸ் பலகை நிர்ணயிக்கப்பட்ட அகலத்தில் இல்லாமை, வலன்ஸ் பலகைகளில் முறையாக பூச்சு பூசப்படாமை, வலன்ஸ் போர்ட் பலகைகளுடன் முறையாக பொருத்தாமை, நீர் வழிந்தோடும் குழாய்கள் முறையாக பொருத்தப்படாமை, யன்னல்களில் பூச்சு பூசாமல் இருந்தமை மற்றும் யன்னல் முறையாக தயார் செய்யப்படாமை போன்ற பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டது.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

பாதீட்டு முன்மொழிவுகளை செயற்படுத்தல்

பாதீட்டில் உள்ளடக்கப்பட்டிருந்த சில செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிதிஏற்பாடுகளில் ஒரு பகுதி மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டது.

	செயற்திட்டம்	ஒதுக்கப்பட்டிருந்த நிதிஏற்பாடு	பயன்படுத்தப்படாத நிதிஏற்பாடு
		ரூபா	ரூபா
(i)	தலைமை அலுவலகத்திற்கும் உப அலுவலகங்களுக்கும் உபகரணங்கள் கொள்வனவு	1,000,000	430,750
(i)	சபை நூலகத்திற்காக புத்தகங்கள் வழங்கல்	750,000	585,302
			1,016,052

4.2 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கள்

மீளாய்வாண்டினுள் 02 கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டங்கள் மாத்திரம் நடாத்தப்பட்டிருந்தன

4.3 தீர்க்கப்படாத அவதானிப்புக்கள் மற்றும் பதிலளிக்கப்படாத கணக்காய்வு ஐயவினாக்கள்

மீளாய்வாண்டின் போது வழங்கப்பட்ட 02 கணக்காய்வு விசாரணைகளுக்காக பதில் அளிக்கப்பட்டிருக்கவில்லை.

5. முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் அவ்வப்போது சபையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன். பின்வரும் முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுப் துறைகள் தொடர்பாக விசேட கவனம் கோரப்படுகின்றது.

முறைமைகள்	அவதானிப்புக்கள்
கணக்கீடு	கணக்குப் புத்தகங்கள் நாளதுவரையாக்கப்படாமை
கடன்பட்டோர்/ கடன் கொடுத்தோர்	மீதிகளை தீர்வு செய்யாமை.
ஊழியர் முகாமைத்துவம்	வெற்றிடங்களை பூர்த்தி செய்யாமை
செயற்திட்டம் / ஒப்பந்த நிர்வாகம்	போதியளவு மேற்பார்யையில்லாமை பூர்த்தி செய்யப்பட்ட வேலையை மிகைத்து கொடுப்பனவு செய்தமை